

11th February 2022

BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street Mumbai 400 001 Scip Code: 543232	National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th floor, Plot No. C/1, G Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051 Trading Symbol : CAMS
---	--

Dear Sir / Madam,

Sub: Newspaper Publication - Standalone and Consolidated Unaudited Financial Results for the quarter ended December 31, 2021

Reference: Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015

We wish to inform you that the Statement of Standalone and Consolidated Unaudited Financial Results for the quarter ended December 31, 2021 was published in Mint and Makkal Kural on 11th February 2022.

We are enclosing herewith a copy of each of the publications.

We request you to kindly take the same on record.

Thanking you,

Yours faithfully,
For Computer Age Management Services Limited

G Manikandan
Company Secretary and Compliance Office

Computer Age Management Services Limited

Member of the Registrars Association of India (RAIN)

CIN : L65910TN1988PLC015757

Rayala Towers, 158, Anna Salai, Chennai - 600 002. India.

Phone : +91 44 6109 2992 / 2843 2792, E-mail : secretarial@camsonline.com, Website : www.camsonline.com

Regd. Office : New No. 10, (Old No. 178), M.G.R. Salai, Nungambakkam, Chennai - 600 034. India.



RBI seeks to rebalance liquidity in push towards normalization

Central bank aims to reduce banks' dependence on overnight liquidity window and instead look at a 14-day auction

Gopika Gopakumar
gopika@livemint.com
MUMBAI

The Reserve Bank of India (RBI) took another step towards normalizing liquidity by announcing the restoration of the revised liquidity management framework, indicating that it aims to reduce banks' dependence on the overnight liquidity window and instead look at a 14-day auction to manage liquidity operations.

"With the progressive return of normalcy, including transient demand for liquidity from RBI, it is logical to restore the revised liquidity management framework to make it more flexible and agile," central bank governor Shaktikanta Das said on Thursday.

Accordingly, RBI has decided that variable rate repo operations of varying tenors will be conducted as and when required within the cash reserve ratio (CRR) maintenance cycle.

Variable rate repo (VRR) and variable rate reverse repo operations (VRRR) of 14-day tenor will both operate as the main liquidity management tools based on liquidity conditions, the central bank said.

Repo auctions of one-three day maturities will be conducted in case of any temporary liquidity shortage, like the unexpected goods and services tax outflow during the third week of January.

Since October last year, 16 trillion-16.5 trillion out of 17 trillion-18 trillion of excess liquidity in the sys-



RBI has decided that variable rate repo operations of varying tenors will be conducted as and when required within the cash reserve ratio maintenance cycle.

tem has moved from a fixed-rate window to 14-day VRRR where yields have a 3.99% cut-off.

This is higher than they would otherwise earn by keeping the liquidity in the overnight window at 3.35%. A reverse repo is the rate at which RBI takes money from banks. A part of it is done at a fixed rate, and some of it is a variable rate.

"RBI seems to be moving with the objective of changing the anchor of cash money market rate from the

daily fixed repo and reverse repo rate to auction-based VRR and VRRR. Will they accept bids at higher than

repo levels in the VRRs, or will they look to create a difference between the overnight rate and the 14-day

rate? If the auction-based rates consistently diverge from the fixed rates at the repo and reverse repo win-

new structure pans out and how markets react to it," said Badrish Kulkarni, head of fixed income, HDFC Life Insurance.

RBI has also changed the timing for the fixed-rate reverse repo facility and the marginal standing facility to 5.30 pm to 11.59 pm every day from 1 March from the current timing of 9 am to 11.59 pm.

"RBI wants to develop 14-day repo rate as the target rate for monetary policy. This is akin to what the US Federal Reserve does with the Fed funds rate.

"The Fed funds rate itself is market-driven, and the Federal Open Market Committee sets the target range for it and ensures that the Fed funds rate stays within the target range through its open market operations. RBI is also trying to encourage banks to use the term money market instead of depending on the overnight market. This is aimed at improving the policy transmission in the long term," said Neeraj Gambhir, group executive, treasury and markets, Axis Bank.

However, the biggest takeaways from the policy was the governor emphasizing the independent path being taken by the MPC amid a reversal of the global rate cycle and his confidence in India's ability to remain insulated from developments in other economies. RBI spoke on inflationary conditions in India and the US and Europe being very different. This shows that RBI is prepared to withstand any volatility emanating from global volatility. In fact, it seems RBI is banking on India's relative growth outperformance to pull in foreign capital to manage the rising current account deficit and minimize currency volatility. We expect the current account deficit to widen to 2.2% of GDP in FY23, with an upside risk if oil prices remain at current levels. The RBI governor also spoke on RBI's discount from yields as seen in its actions through auction cancellations and devolvement. There was also an indication that more steps might come to manage the government's massive borrowing programme.

To meet the aggregate credit needs of the economy, RBI enhanced the limit for investments under the Voluntary Retention Norms by 11 trillion. This will lead to inflows in domestic debt markets. The introduction of credit default swap guidelines and allowing Indian banks to transact in the Foreign Currency Settled Overseas Indexed Swap (FCS-OIS) market are very positive for deepening the financial markets. FCS-OIS will deepen the interest rate derivatives market and ensure convergence between offshore and onshore markets and much better price discovery. We believe the current policy has laid out a glide path of inflation, which is quite optimistic and has justified the no-action policy, pushing the policy normalization further out. The sense of normalization can possibly change with the shift in stance coinciding with full normalization of the corridor instead of our earlier view of a two-step normalization followed by a stance change. In aggregate, we expect a total of 75bps repo rate increase in FY23.

B. Prasanna is group head, global markets, sales, trading and research at ICICI Bank. Views are personal.



Respond to his column at feedback@livemint.com

GDP MAY GROW BY 8.2%, THANKS TO IT, REALTY, STARTUPS

The Reserve Bank of India's (RBI) monetary policy came in an environment of rising bond yields, hawkish pivot by the US Federal Reserve and the Bank of England, and the budget that surprised the bond markets by a higher-than-expected gross borrowing. The market consensus was that this policy would begin the normalization of the ultra-easy policy path set by the MPC post covid. The committee, however, surprised the markets by holding on to all rates and keeping the commentary dovish. The MPC held on to its earlier growth forecast of 7.8% for FY23. Buoyant exports, pick-up in capex by way of public spending and schemes such as performance-linked incentives (PLI), and recovery in contact intensive services sector as virus waves should deliver these projections. In fact, we believe growth can be higher at 8.2%, given the uptick visible in the real estate sector and job momentum in the IT sector and startups.

On the inflation front, RBI surprised the markets with an inflation projection of 4.5% for FY23 while retaining its estimate of 5.3% for FY22. Since the last policy, oil prices have risen by \$15/barrel. This calendar year, base metal prices are up by 6%. Given the backdrop, inflation estimates were trending higher. The inflation forecast for FY23 perhaps is based on a fall in oil prices in the second half of 2022 as Opec supply catches up and supply-side management by the government in the form of tax cuts as seen earlier in the case of fuel and food products. The current slowing trend and ample foodgrain stocks may have also given RBI comfort.

However, the biggest takeaways from the policy was the governor emphasizing the independent path being taken by the MPC amid a reversal of the global rate cycle and his confidence in India's ability to remain insulated from developments in other economies. RBI spoke on inflationary conditions in India and the US and Europe being very different. This shows that RBI is prepared to withstand any volatility emanating from global volatility. In fact, it seems RBI is banking on India's relative growth outperformance to pull in foreign capital to manage the rising current account deficit and minimize currency volatility. We expect the current account deficit to widen to 2.2% of GDP in FY23, with an upside risk if oil prices remain at current levels. The RBI governor also spoke on RBI's discount from yields as seen in its actions through auction cancellations and devolvement. There was also an indication that more steps might come to manage the government's massive borrowing programme.

To meet the aggregate credit needs of the economy, RBI enhanced the limit for investments under the Voluntary Retention Norms by 11 trillion. This will lead to inflows in domestic debt markets. The introduction of credit default swap guidelines and allowing Indian banks to transact in the Foreign Currency Settled Overseas Indexed Swap (FCS-OIS) market are very positive for deepening the financial markets. FCS-OIS will deepen the interest rate derivatives market and ensure convergence between offshore and onshore markets and much better price discovery. We believe the current policy has laid out a glide path of inflation, which is quite optimistic and has justified the no-action policy, pushing the policy normalization further out. The sense of normalization can possibly change with the shift in stance coinciding with full normalization of the corridor instead of our earlier view of a two-step normalization followed by a stance change. In aggregate, we expect a total of 75bps repo rate increase in FY23.

B. Prasanna is group head, global markets, sales, trading and research at ICICI Bank. Views are personal.

Consumer confidence seeing gradual recovery: RBI survey

Swaraj Singh Dhanjal
swaraj@livemint.com
MUMBAI

Indian consumers were less pessimistic about the general economic outlook in January compared to November 2021, according to the Reserve Bank of India (RBI)'s consumer confidence survey published on Thursday. The consumer confidence index rose from 62.3 to 63.7 in the

two months. "Consumer confidence for the current period recorded gradual improvement for third successive round of the survey, though it remained in the pessimistic zone; the current situation index increased marginally on the back of better sentiment on the general economic situation, household income and spending," it said.

An index value below 100 represents pessimism, while above 100 signals optimism. The survey was conducted on 2-11 January covering 5,387 households in 13 cities such as Bengaluru, Bhopal, Chennai, Ahmedabad, Delhi, Guwahati, Hyderabad, Jaipur, Kolkata, Lucknow, Mumbai, Patna and Thiruvananthapuram. Survey participants were asked to share their views (vis-à-vis a year-ago) and expectations one year hence) on the general economic outlook and

price and employment, and household income and spending. It said the future expectations index, remained optimistic, moderating from 109.6 in November to 106.3 in January. Households reported a rise in the cost-of-living, driven by higher spending on essential goods, while sentiments on discretionary spend remained subdued, it added. While perceptions and expectations for overall spending improved to

49 from 47.1, future expectations moderated to 56.4 from 58.2 during the period. Spending outlook on non-essential items fell significantly from 48.2 in November to 41.3 in January. However, households showed increased optimism on the general economy with the index improving to 50.2 from 54.2 in November.

Future expectations slipped to negative territory to -2.6 from

5.2 in the previous survey. The participants were also shown increased optimism on concerns of inflation with perceptions and expectations improving to -86.2 from -89.3 in November. But, consumer confidence deteriorated, dropping to -49 from -46.4 in the last survey. Even future expectations on inflation improved sharply, coming in at 1.8 in January, against 15.4 in November.

Future expectations slipped to negative territory to -2.6 from

COMPUTER AGE MANAGEMENT SERVICES LIMITED
www.camsonline.com

India's largest registrar and transfer agent of mutual funds with an aggregate market share of approximately 70%

Statement of Unaudited Consolidated Financial Results For the Quarter & Nine Months ended 31 December 2021

S/No.	Particulars	(IN INR lakhs except equity share data)																
		Quarter ended				Nine Months ended				Year ended								
		31 Dec 2021	30 Sep 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Mar 2021	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Mar 2021					
1	Revenue from operations	23,771.17	22,758.58	19,595.34	66,648.36	50,572.31	70,549.58											
2	Profit before tax from ordinary activities	10,224.76	9,646.93	7,559.31	28,370.77	19,358.93	27,445.51											
3	Profit before tax (after extraordinary items)	10,224.76	9,646.93	7,559.31	28,370.77	19,358.93	27,445.51											
4	Profit after tax	7,731.15	7,265.94	5,641.81	21,311.13	14,516.46	20,528.13											
5	Total comprehensive income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax)	7,764.73	7,240.04	5,637.70	21,349.59	14,568.04	20,571.13											
6	Paid-up share capital (par value of Rs 10/- each fully paid)	4,890.35	4,882.55	4,878.68	4,890.35	4,878.68	4,879.10											
7	Other equity						46,708.07											
8	Earnings per share (par value of Rs 10/- each):																	
1	Basic	15.81	14.86	11.56	43.63	29.76	42.08											
2	Diluted	15.71	14.77	11.50	43.40	29.86	41.93											

Note: EPS is not annualized for the quarter and nine months ended periods.

1. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of Bombay Stock Exchange of India i.e. www.bseindia.com, National Stock Exchange i.e. www.nseindia.com and the Company i.e. www.camsonline.com.

2. Financial results of Computer Age Management Services Limited (standalone financial results)

S/No.	Particulars	Quarter ended				Nine Months ended				Year ended			
		31 Dec 2021	30 Sep 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Mar 2021	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Mar 2021
		Unaudited	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Revenue from operations	9,497.75	8,668.89	9,061.64	28,502.30	20,859.90	28,000.55						
3	Profit before tax (after extraordinary items)	9,497.75	8,668.89	9,061.64	28,502.30	20,859.90	28,000.55						
4	Profit after tax	7,214.81	6,524.24	7,430.20	22,131.42	16,576.34	21,897.20						

For Computer Age Management Services Limited

Place: Chennai
Date: February 10, 2022

Anil Kumar
Managing Director

Visit www.camsonline.com to experience our digital conveniences

Registered Office: New No. 10, Old No. 178, M.G. Road, Nungambakkam, Chennai 600 034, Tamil Nadu, India.
Tel: +91 44 2843 2770. Website: www.camsonline.com. Corporate Identity Number: L65910TN1989PLC0115757

POWERGRID
Transmitting Power, Transforming Lives

Extract of the Financial Results for the Quarter and Nine months ended 31 December 2021

S.No.	Particulars	Standalone												Consolidated				
		Quarter ended				Nine Months ended				Year ended				Quarter ended				
		31 Dec 2021	31 Dec 2020	31 Dec 2021	31 Mar 2021	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Mar 2021	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Mar 2021	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021	31 Mar 2021	
1	Total Income from Operations	10,636.50	10,311.55	31,933.94	29,821.62	40,507.11	10,723.61	10,359.48										
2	Net Profit before Exceptional Items and Tax (including Regulatory Deferred Account Balances (net of tax))	4,211.95	4,331.02	12,374.00	11,961.44	16,103.56	4,178.22	4,446.67										
3	Net Profit before Tax (after exceptional items) (including Regulatory Deferred Account Balances (net of tax))	4,211.95	4,331.02	15,543.58	10,882.80	15,004.92	4,178.22	4,446.67										
4	Net Profit after Tax for the period	3,344.42	3,323.85	12,773.12	8,420.17	11,935.78	3,292.97	3,387.71										
5	Total Comprehensive Income comprising Income from Operations and Other Comprehensive Income	3,335.58	3,333.07	13,071.48	8,431.86	11,961.14	3,278.81	3,376.99										
6	Paid up Equity Share Capital (Face value of share: ₹10/- each)	6,975.45	5,231.59	6,975.45	5,231.59	5,231.59	6,975.45	5,231.59										
7	Reserves (including Revaluation Reserve) as shown in the Balance sheet	68,699.41	62,910.61	68,699.41	62,910.61	64,347.25	68,935.64	63,256.40										
8	Securities Premium Account	7,834.43	9,578.29	7,834.43	9,578.29	7,834.43	9,578.29	7,834.43										
9	Debt Service Coverage Ratio	75,674.98	68,142.20	75,674.86	68,142.20	69,578.74	75,674.98	68,487.99										
10	Debt to Equity Ratio	1,30,356.45	1,41,620.66	1,30,356.45	1,41,620.66	1,41,251.48	1,30,356.45	1,41,620.66										
11	Debt to Capital Ratio	63.37	67.52	63.37	67.52	63.37	67.52	63.37										
12	Earnings per equity share including movement in Regulatory Deferred Account Balances (Face value of ₹10/- each):	4.80	4.76	18.31	12.07	17.11	4.72	4.83										
13	Earnings per equity share excluding movement in Regulatory Deferred Account Balances (Face value of ₹10/- each):	4.90	4.22	18.15	10.97	16.54	4.82	4.28										
14	Bonds Redemption Reserve	5,881.58	7,599.20	5,881.58	7,599.20	7,387.97	5,881.58	7,599.20										
15	Debt Service Coverage Ratio	1.45	1.79	1.63	1.69	1.80	1.45	1.63										
16	Debt to Equity Coverage Ratio	4.83	4.41	5.10	4.01	4.16	4.78	4.50										

Note: 1. The above is an extract of the detailed format of Quarterly and Nine months Consolidated and Standalone Financial Results filed with the Stock Exchanges under Regulations 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Nine months Consolidated and Standalone Financial Results is available on the Investor Relations section of our website https://www.powergrid.in and under Corporate Identity Number: L65910TN1989PLC0115757. 2. Previous periods figures have been reorganized wherever considered necessary.

Place: Gurgaon
Date: 09 February, 2022

पावरग्रिड POWERGRID
A Maharashtra PSU

POWER GRID CORPORATION OF INDIA LIMITED
(A Government of India Enterprise)
Registered Office: B-9, Quab Institutional Area, Katwaria Sarai, New Delhi-110 016.
Corporate Office: 'Saudamini', Plot No. 2, Sector-29, Gurgaon-122001 (Haryana)
CIN : L40101DL1989GOI038121

Follow us on:

www.powergrid.in

★ எழுதிய நூல்கள் 38 ★ பாடல்கள் 7,500

'வைரமுத்து இலக்கியம் 50': பொன்விழா இலட்சினையை வெளியிட்டார் ஸ்டாலின்

சென்னை, பி.பி.11-
கவிஞர் வைரமுத்து இலக்கியம்
எழுத வந்து 50 ஆண்டுகள்
நிறைகின்றன. அவரது முதல்
கவிதை நூலான 'வைகறை
மேகங்கள்' கவியரசு கண்ணதாசன்
அணிந்துரையோடு 1972-ல்
வெளிவந்தது. அவர் அப்போது
பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.
இராண்டாம் ஆண்டு மாணவர்.
இந்த 50 ஆண்டுகளில் அவர்
35 நூல்களும், 7 ஆயிரத்து 500
பாடல்களும் எழுதியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப்
பொன்விழா இந்த ஆண்டு முழுவதும்
பல்வேறு ஊர்களிலும்,
மாநிலங்களிலும், நாடுகளிலும்
கொண்டாடப்படவிருக்கிறது.

அந்த விழாவின் தொடக்க
நிகழ்வாக 'வைரமுத்து இலக்கியம் 50'
என்ற இலட்சினையை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
"தந்தை இல்லாத இடத்தில் நீங்கள்
இருந்து நிறைவு செய்ய வேண்டும்"
என்று முதலமைச்சரைக் கவிஞர்
வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

28 வயதில் 'இதுவரை நான்'
என்ற சுயசரிதை எழுதியவர் கவிஞர்
வைரமுத்து. கருவாச்சி காவியம் -
வைரமுத்து கவிதைகள் மூன்றாம்
உலகப்போர் - தண்ணீர் தேசம் --
கொஞ்சம் தேநீர் நிறைய வானம் -
திருத்தி எழுதிய தீர்ப்புகள் வைரமுத்து
சிறுகதைகள் பெய்யெனப் பெய்யும்
படைப்புலகம் விரிந்துகொண்டே
வந்திருக்கிறது. அண்மையில்
வெளியிடப்பட்ட 'தமிழாற்றுப்படை'
நூல் மூன்றே மாதங்களின் பத்துப்
பதிப்புகள் கண்டுமதிப்பிட்டுப் பதிப்புலகில்
சாதனை படைத்திருக்கிறது.

7 முறை தேசிய விருது
திரைப்படப் பாடலாசிரி
யருக்கென்று 7 முறை தேசிய
விருது பெற்ற இந்தியாவின் ஒரே
பாடலாசிரியர் இவர்தான்; சிறந்த
பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு
விருதினையும் 6 முறை வென்றவரும்
இவர் மட்டும்தான்.
2003-ல் 'சாகித்ய அகாடமி' விருது



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கியத்தில் 50 ஆண்டுகள் காணும் கவிஞர்
வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழாவை முன்னிட்டு, 'வைரமுத்து
இலக்கியம் 50' என்ற இலட்சினையை வெளியிட்டார். கவிஞர் வைரமுத்து,
அவரது மகன்கள் மதன் கார்த்திக், கபிலன் வைரமுத்து ஆகியோர் உள்ளனர்.

பெற்ற இவரது 'கள்ளிக்காட்டு
இதிகாசம்' 23 இந்திய மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
அண்மையில் 'இந்தியில்
மொழிபெயர்க்கப்பட்டு வெளியான
'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாட்டின்
சிறந்த புத்தகத்துக்கான 'ஸ்பிக்கி'
விருதுக்குத் தேர்வு பெற்றது.

பத்மபூஷண்' விருது
இலக்கியத்தின் பங்களிப்பிற்காக
இந்தியாவின் உயர்ந்த விருதுகளான
'பத்மஸ்ரீ' மற்றும் 'பத்மபூஷண்'
விருதும், பாரதிய பாஷா பரிஷத்
அமைப்பின் 'சாதனா சம்மான்'
விருதும் பெற்றிருக்கிறார்.
தமிழ்நாடு திறந்தநிலைப்
பல்கலைக்கழகம், மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், கோவை பாரதியார்
பல்கலைக்கழகம் ஆகிய மூன்று
பல்கலைக்கழகங்களிலும் கௌரவ
டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

அந்நாள் பிரதமர் அடல் பிகாரி
வாஜ்பாய் இவரைக் 'கவி சாம்ராட்'

என்று அழைத்தார். அந்நாள்
ஜனாதிபதி அப்துல் கலாம் 'காப்பியக்
கவிஞர்' என்று குறித்தார். அந்நாள்
தமிழக முதலமைச்சர் கருணாநிதி
இவருக்குக் 'கவிப்பேரரசு' என்று
பட்டம் அளித்தார்.

**பல்வேறு மொழிகளில்
மொழி பெயர்ப்பு**
இவருடைய படைப்புகள்
ஆங்கிலம், இந்தி - தெலுங்கு,
கன்னடம் - மலையாளம், உருது,
வங்காளம் - ரஷ்யன் - நாரவேஜியன்
ஆகிய மொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளன.

கவிதை - நாவல் - சிறுகதை -
திரைப்படம் - ஆராய்ச்சிக் கட்டுரை
- திரை உரையாடல் - பயணக்
கட்டுரை - சரிதை - சுயசரிதை
என்று இலக்கியத்தின் பல்வேறு
வடிவங்களிலும் இவரது பயணம்
நீண்டு கொண்டேயிருக்கிறது.
இலக்கியத்தின் வழியே சமூக நலப்
பணிகளையும் ஆற்றிவருகிறார்.

இந்தியாவில் புதிதாக 58,077 பேருக்கு கொரோனா

புதுதெல்லி, பி.பி.11-
இந்தியாவில் கடந்த
24 மணிநேரத்தில் 58
ஆயிரத்து 77 பேருக்கு
கொரோனா பாதிப்பு
உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா
பாதிப்பு தொடர்ந்து
ஏற்றம், இறக்கத்துடன்
காணப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய
சுகாதார அமைச்சகம்
வெளியிட்டு உள்ள
செய்தியில், நாட்டில்
கடந்த 24 மணிநேரத்தில்
கொரோனா பாதிப்பு
58 ஆயிரத்து 77 ஆக
உறுதியாகி உள்ளது என
தெரிவித்து உள்ளது. இது,
நேற்றுடன் ஒப்பிடும்போது
குறைவாகும். நேற்று 67,084
பேருக்கு கொரோனா
உறுதியான நிலையில்,
ஒரே நாளில் 58,077 ஆக
குறைந்துள்ளது.

இதனால் மொத்த
பாதிப்பு 4 கோடியே 24
லட்சத்து 78 ஆயிரத்து 60ல்
இருந்து 4,25,36,137 ஆக
உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1.50 லட்சம்
பேர் குணமடைந்து
உள்ளனர். இதனால்
குணமடைந்தோர் எண்ணிக்கை
4,11,80,751ல் இருந்து
4,13,31,158 ஆக
உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனாவுக்கு
657 பேர் உயிரிழந்து
உள்ளனர். நேற்று 1,241 ஆக
இருந்தது.

இதனால் மொத்த
உயிரிழந்தோர் எண்ணிக்கை
5,06,520ல் இருந்து 5,07,177
ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில், உலகம்
முழுவதும் கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 40 கோடியே
60 லட்சத்து 57 ஆயிரத்து 341
ஆக அதிகரித்து உள்ளது.
இது நேற்று 40 கோடியே 34
லட்சத்து 36 ஆயிரத்து 934
ஆக இருந்தது.

வைரமுத்து
பாதிக்கப்பட்டவர்களில் 7
கோடியே 43 லட்சத்து 52
ஆயிரத்து 80 பேர் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
இதில் 89 ஆயிரத்து 419

பேர் தீவிர சிகிச்சை பிரிவில்
உள்ளனர். கொரோனா
பாதிப்பில் இதுவரை 32
கோடியே 58 லட்சத்து
97 ஆயிரத்து 925 பேர்

குணமடைந்துள்ளனர்.
எனினும், கொரோனா
வைரசால் உலகம்
முழுவதும் இதுவரை 58
லட்சத்து 7 ஆயிரத்து 336
பேர் உயிரிழந்துள்ளனர்.



COMPUTER AGE MANAGEMENT SERVICES LIMITED

India's largest registrar and
transfer agent of mutual funds
with an aggregate market share
of approximately 70%

Statement of Unaudited Consolidated Financial Results For the
Quarter & Nine Months ended 31 December 2021

S. No.	Particulars	Quarter ended			Nine Months ended		Year ended
		31 Dec 2021	30 Sep 2021	31 Dec 2020	31 Dec 2021	31 Dec 2020	31 Mar 2021
1	Revenue from operations	23,771.17	22,759.56	18,595.34	66,648.36	50,572.31	70,549.58
2	Profit before tax from ordinary activities	10,224.76	9,646.93	7,559.31	28,370.77	19,358.93	27,445.51
3	Profit before tax (after extraordinary items)	10,224.76	9,646.93	7,559.31	28,370.77	19,358.93	27,445.51
4	Profit after tax	7,731.15	7,255.84	5,641.81	21,311.13	14,516.45	20,529.13
5	Total comprehensive income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax)	7,764.73	7,249.04	5,637.70	21,369.59	14,586.04	20,571.13
6	Paid-up share capital (par value of Rs 10/- each fully paid)	4,890.35	4,882.55	4,878.68	4,890.35	4,878.68	4,879.10
7	Other equity						46,708.07
8	Earnings per share (par value of Rs 10/- each) *						
	1. Basic	15.81	14.86	11.56	43.63	29.76	42.08
	2. Diluted	15.71	14.77	11.50	43.40	29.66	41.93

*EPS is not annualized for the quarter and nine months ended periods.
Note
1. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of Bombay Stock Exchange of India i.e. www.bseindia.com, National Stock Exchange i.e. www.nseindia.com and the Company i.e. www.camsonline.com.
2. Financial results of Computer Age Management Services Limited (standalone financial results)

For Computer Age Management Services Limited
Sd/-
Anuj Kumar
Managing Director

Place : Chennai
Date : February 10, 2022
Visit www.camsonline.com to experience our digital conveniences

Registered Office: New No. 10, Old No. 178, M.G.R. Salai, Nungambakkam, Chennai 600 034, Tamil Nadu, India;
Tel: +91 44 2843 2770; Website: www.camsonline.com; Corporate Identity Number: L65910TN1988PLC015757

வளமான தமிழகம் !

மாவட்ட தலைவர் - தென்சென்னை வடக்கு - த.மா.கா.

சைதை மனோகரன் K.

அவர்களின்

இல்லத்திருமண வரவேற்பு விழா

...மணமக்களை வாழ்த்த வருகை தரும்...

மக்கள் தளபதி-ஐயா

G.K.வாசன் MP

மாநில தலைவர் - த.மா.கா. அவர்களையும்

மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், வட்டார, வட்ட நிர்வாகிகள்
மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் அனைவரையும்
வருக ! வருக !! என அன்போடு வரவேற்கும்

கிண்டி மம்மு
தெ.செ.வ.மாவட்ட பொருளாளர்

மேதனகோயால்
புதி தலைவர் - சைதை (தி)

போலசந்தர்
புதி தலைவர் - சைதை (மே)

ப.பழனி
புதி தலைவர் - திநாள் (தி)

P.L.மகிழ்நன்
புதி தலைவர் - திநாள் (வ)

ச.சுருசூர்தி
புதி தலைவர் - ஆரத்தூர் வடக்கு

மணமக்கள்
M.S.ஸ்ரீகுதி B.E.,M.S.,(UK)
R.ராம்குமார் B.E.
வரவேற்பு நாள் : 11.02.2022
மாலை 6:00 மணி
இடம் : ஸ்ரீ ராமா திருமண மண்டபம்
கத்திரல் காட்டு தெரு, நூங்கம்பாக்கம்,
சென்னை (பாங்குரோவ் ஹோட்டல் பின்புறம்)

தென்சென்னை வடக்கு மாவட்ட - த.மா.கா